



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 13]

சென்னை, புதன்கிழமை, மார்ச் 27, 2019
பங்குனி 13, விளம்பி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கபதிவுச் சட்டம் பிரிவு 44(4) விதி 37(1)(2)-ன்படி அறிக்கைகள் தாக்கல் செய்யாத சங்கங்களை பதிவு நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

(ந.க. எண் 2436/ஆ3/2018)

வ. எண்	சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்	சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
(1)	(2)	(3)
1	0001/2012	அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம், சிறுங்கட்டுர் கிராமம் R.K. புரம் அஞ்சல், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
2	0002/2012	ஆரணி ஒளி & ஒலி அலங்கார அமைப்பாளர்கள் நலச்சங்கம், நெ.1. G.H.ரோடு, பெரியார் நகர், ஆரணி.
3	0004/2012	குத்தனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், குத்தனூர் கிராமம், செய்யார் வட்டம்.
4	0005/2012	அனைத்து தெலுங்கர்கள் முன்னேற்ற சங்கம், பழைய காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி டவுன் & வட்டம்.
5	0006/2012	எருமைவெட்டி கிராம மக்கள் பொதுநல சங்கம், எருமைவெட்டி கிராமம் & அஞ்சல், செய்யார் வட்டம்
6	0009/2012	அன்மருதை கிராம இளைஞர் பொதுநல சங்கம், அன்மருதை கிராமம் & அஞ்சல், வந்தவாசி வட்டம்.
7	0012/2012	விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம், நெ.6,வேல் சோமசுந்தரம் நகர், செய்யார்-604 407.
8	0013/2012	திருவண்ணாமலை மாவட்ட மக்கள் எம்மதமும் சம்மதம் நலசங்கம், நெ. 99, சேத்பட் ரோடு, வந்தவாசி-604 408.
9	0014/2012	காமராஜர் நற்பணி மன்றம், நெ. 78, மேலாண்டை செங்குந்தர் வீதி, சித்தாத்தூர் கிராமம் & அஞ்சல், செய்யார்.
10	0015/2012	Advocate Association Cheyyar, நெ.32, ஆற்காடு ரோடு, செய்யார்-604 407.
11	0018/2012	அரசங்குப்பம் கிராம திருக்கோயில் காசி விஸ்வநாதர் - பிரதோஷ இளைஞர் நற்பணி மன்றம், நெ.73, அரசங்குப்பம் கிராமம், வெம்பாக்கம் அஞ்சல், செய்யார் வட்டம்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
12	00029/2012	தமிழ்நாடு அனைத்து நர்சரி பிரைமரி பள்ளிகள் நலசங்கம், நெ.25A/5, ஜோதிநகர், கார்த்திகேயன் ரோடு, சைதாப்பேட்டை, ஆரணி-632 301.
13	00031/2012	அனைத்து டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநர் நலசங்கம், மாரியம்மன் தெரு, மங்கநல்லூர் கிராமம் & அஞ்சல், வந்தவாசி-604 408.
14	00032/2012	இரும்பேடு பசுமை துல்லிய பண்ணையம் விவசாயிகள் நலச்சங்கம், இரும்பேடு கிராமம் & அஞ்சல், ஆரணி வட்டம்-632 317.
15	00037/2012	மேல்நாகரம்பேடு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேல்நாகரம்பேடு கிராமம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
16	00038/2012	மகாத்மா காந்தி இளைஞர் வளர்ச்சி மன்றம், நெமிலி தெரு திருப்பூண்டி கிராமம் & அஞ்சல், செய்யார் வட்டம்-604 404.
17	00039/2012	அன்னை தெரசா கிராம முன்னேற்ற சங்கம், நெ. 2/23, மாரியம்மன் கோயில் தெரு, புத்தூர் கிராமம் (வழி), ஒண்ணுபுரம்-632 315.
18	00040/2012	ஆரணி ஆண்டலூர் சிலஸ்டர், நெ. 29, வேதபுரீஸ்வரர் கோவில் தெரு, கொசப்பாளையம், ஆரணி-632 301.
19	00041/2012	மல்லிகா முதியோர் இல்லசங்கம், பழைய கதவு எண் 1/40 புதிய கதவு எண் 90, பிள்ளையார் கோயில் தெரு, பாப்பாந்தாங்கல் கிராமம், செய்யார் வட்டம்.
20	00044/2012	ஆரணி நகரம் மற்றும் கிராமம் ஒளி & ஒலி மற்றும் அலங்காரம் பந்தல் அமைப்பு தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்கம், நெ. 48, கோட்டை வடக்கு தெரு ஆரணி கிராமம் & வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
21	00045/2012	ஆச்சமங்கலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஆச்சமங்கலம் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
22	00047/2012	கன்னியம் நகர் நகர்ப்புரங்களில் குடிசை பகுதி அளவிலான கூட்டமைப்பு, கன்னியம் நகர், செய்யார்-604 407.
23	00048/2012	அன்னை சந்தியா ஆரணி பெண்கள் முன்னேற்ற சங்கம், நெ. 19, கண்ணப்பன் தெரு, ஆரணி.
24	00049/2012	அருள்மிகு வேதபுரீஸ்வரர் சாயத்தொண்டு மன்றம், நெ. 83/124, ஆற்றங்கரை தெரு, திருவத்திபுரம்-604 407.
25	00051/2012	தேத்துறை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தேத்துறை கிராமம் & அஞ்சல், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
26	00052/2012	வந்தவாசி வட்ட ஆயிரவையார் சங்கம், நெ. 48, சன்னதி தெரு, வந்தவாசி 604 408, திருவண்ணாமலை மாவட்டம்.
27	00053/2012	காரணை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, காரணை கிராமம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
28	00061/2012	இளநீர்குன்றம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இளநீர்குன்றம் கிராமம் & அஞ்சல், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
29	00068/2012	கீழ்கொளத்தூர் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, கீழ்கொளத்தூர், அனக்காவூர் ஊராட்சி, செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
30	00070/2012	மடிப்பாக்கம் கிராம ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, மடிப்பாக்கம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
31	00071/2012	செய்யார் புரோஸ் கிளப், நெ. 27/60, சன்னதி தெரு, திருவோத்தூர்-604 407.
32	00080/2012	கீழ்நீர்குன்றம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கீழ்நீர்குன்றம் கிராமம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
33	00082/2012	பல்லாவரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பல்லாவரம் கிராமம் & அஞ்சல், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
34	00089/2012	வடபூண்டிப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வடபூண்டிப்பட்டு, ஊராட்சி செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
35	00090/2012	கிராமபள்ளி வளர்ச்சி குழு சங்கம், வாக்கடை கிராமம் & அஞ்சல் செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
36	00095/2012	சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், நெ.10சி, காந்தி மார்க்கெட் ரோடு, ஆரணி, ஆரணி வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
37	00096/2012	ஏழாச்சேரி ஊராட்சி அளவிலா கூட்டமைப்பு, ஏழாச்சேரி கிராமம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
38	00098/2012	SC, ST கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நலச்சங்கம், நெ.24, திருவள்ளூர் நகர், கொடநகர், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
39	00099/2012	அனப்பத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, அனப்பத்தூர் கிராமம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
40	000105/2012	புதுப்பாளையம் பஞ்சாயத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, புதுப்பாளையம் கிராமம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
41	000109/2012	கண்ணுகாபுரம் நகர்புறங்களில் குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு, கண்ணுகாபுரம் கிராமம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
42	000112/2012	டாக்டர் அம்பேத்கார் குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு, அம்பேத்கார் நகர், ஆரணி-632 301.
43	000120/2012	களத்துமேடு குடிசைப்பகுதி அளவிலான மகளிர் கூட்டமைப்பு, ஆரணி நகராட்சி, திருவண்ணாமலை மாவட்டம்.
44	000133/2012	ஆரணி வ.உ.சி. செக்கு ஓட்டுநர்கள் சங்கம், R.டபில்டிங் புதிய பஸ் நிலையம் (பின்புறம்), ஆரணி-632 301.
45	000138/2012	டாக்டர் B.R. அம்பேத்கார் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம், ஆற்காடு சாலை (பஸ்நிலையம்), செய்யார் டவுன்-604 407.
46	000141/2012	நகர்புற குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு, நெ. 67, கோட்டைக்குள் தெரு, வந்தவாசி.
47	000143/2012	சிறுவேளியநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சிறுவேளியநல்லூர் ஊராட்சி, செய்யார் வட்டம்.
48	000146/2012	ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்னதானக்குழு, கீழ்சாத்தமங்கலம், மதுரா, வந்தவாசி வட்டம்.
49	000148/2012	சோனியா காந்தி இலட்சியப்பேரவை சங்கம், நெ. 248D, மேல்மாடி, காந்தி ரோடு, ஆரணி-632 301.
50	000153/2012	டாக்டர் BR. அம்பேத்கார் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம், நெ. 73, கோட்டை தெரு, வந்தவாசி
51	000154/2012	புனித அந்தோணியார் உமன்டெவலப்மெண்ட் சொசைட்டி, நெ. 120, ரோடு தெரு, புங்கம்படி கிராமம், ஆரணி வட்டம்.
52	000155/2012	சதுப்பேரி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சதுப்பேரிபாளையம் அஞ்சல், திருவண்ணாமலை மாவட்டம்.
53	000156/2012	ஆரணி சிக்கன், மட்டன், மீன் மற்றும் முட்டை வியாபாரிகள் நலச்சங்கம், நெ. 1, மார்க்கெட் ரோடு, புதிய பஸ்நிலையம் அருகில், ஆரணி.
54	000157/2012	காமராஜர் மக்கள் நலச்சங்கம், நெ. 201A, ரோடு தெரு, திருமணிதாங்கல் கிராமம், கீழ்வல்லூர் மதுரா வடவணக்கம்பாடி அஞ்சல், வந்தவாசி வட்டம்.
55	000159/2012	கீழ்க்கொடுங்காலூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் பயனாளிகள் நலச்சங்கம், ஆரம்ப சுகாதார நிலையம், கீழ்க்கொடுங்காலூர்.
56	000160/2012	போதிவனம் டாக்டர் அம்பேத்கார் மாணவர் சங்கம், மேல்சீசமங்கலம்.
57	000165/2012	ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா தையல் பயிற்சி சங்கம், நெ. 685, அன்னை இந்திரா தெரு, சிவாஜி நகர் செய்யார்.
58	000170/2012	விவேகானந்தர் இளைஞர் மன்றம் வென்குன்றம், நெ. 478, புத்தத்தெரு, வென்குன்றம் வந்தவாசி வட்டம்.
59	000172/2012	வந்தவாசி ஒன்றிய செயற்கைமுறை நிலத்தடி நீர் செரிவூட்டும் சங்கம், மாரியம்மன்கோயில் தெரு, வென்குன்றம் காலனி, வந்தவாசி வட்டம்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
60	000175/2012	முள்கிரிப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, முள்கிரிப்பட்டு அஞ்சல், செய்யார்.
61	000179/2012	வந்தவாசி நகர இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் நலச்சங்கம், நெ.514, மேல்மருவத்தூர் சாலை, அரசு மருத்துவமனை எதிரில் வந்தவாசி.
62	000182/2012	S-காட்டேரி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம், S-காட்டேரி கிராமம், அன்மருதை அஞ்சல், வந்தவாசி வட்டம்.
63	000184/2012	பாதிரி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, சாலை தெரு, பாதிரி கிராமம், வந்தவாசி வட்டம்.
64	000185/2012	நரியம்பாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நரியம்பாடி மதுரா இராமநாதபுரம் நரியம்பாடி கிராமம், வந்தவாசி வட்டம்.
65	000186/2012	அன்னை டாடா ஏஸ் ஒட்டுநர்கள் நலச்சங்கம், ஆரணி கூட்டரோடு, ஆற்காடு சாலை துணை மின்நிலையம் அருகில் கீழ்ப்புதுப்பாக்கம்.
66	000187/2012	கர்மவீரர் காமராசர் இளைஞர் நற்பணிமன்றம், அனக்காவூர் & அஞ்சல், செய்யார் வட்டம்.
67	000189/2012	பெரணமல்லூர் பேரூராட்சி அளவிலான கூட்டமைப்பு, நெ.32, புதுத்தெரு, பெரணமல்லூர் & அஞ்சல், வந்தவாசி வட்டம்.
68	000194/2012	செயின்ட் மேரி விமன் & சில்ரன் டெவலப்மெண்ட் சொசைட்டி, நெ.120, ரோடு தெரு, புங்கம்படி கிராமம் & அஞ்சல் களம்பூர் வழி, ஆரணி வட்டம்.
69	000195/2012	தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலைத்தொட்டி விசைப்பு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கம், அனக்காவூர், அளத்துறை கிராமம், ஆலத்தூர் அஞ்சல், செய்யார் வட்டம்.
70	000196/2012	செய்யார் ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விசைப்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம், மேட்டுத்தெரு, அரும்பருத்தி கிராமம், செய்யார் வட்டம்.
71	000199/2012	மேல்நகரம்பேடு ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், பிராமணர் தெரு, மேல்நகரம்பேடு கிராமம், செய்யார் வட்டம்.
72	000200/2012	கடுகனூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், மேட்டுத்தெரு, கடுகனூர், செய்யார் வட்டம்.
73	000201/2012	வந்தவாசி நகர அனைத்து பழவியாபாரிகள் சங்கம், நெ.32 கோட்டைக்குள் தெரு, வந்தவாசி.
74	000203/2012	படவேடு மக்கள் நலச்சங்கம், பிள்ளையார் கோயில் தெரு, அம்மன் கோயில் படவேடு & அஞ்சல், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
75	000206/2012	வல்லம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பாஞ்சாலி அம்மன் கோயில்தெரு, வல்லம் கிராமம்.
76	000209/2012	சிறுநல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வேளாளர் தெரு, புதுப்பாளையம் அஞ்சல், செய்யார் வட்டம்.
77	000211/2012	மாரியல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேட்டுத்தெரு, மாரியநல்லூர் செய்யார் வட்டம்.
78	000213/2012	திருமணி-I ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், ரோடு தெரு, திருமணி கிராமம், செய்யார் வட்டம்.
79	000214/2012	மேல்சீமங்கலம்-I ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், மேல்சீமங்கலம் கிராமம், செய்யார் வட்டம்.
80	000215/2012	தேவனாத்தூர் - கொடுக்காத்தூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், கொடுக்காத்தூர் ஊராட்சி அலுவலகம் செய்யார்.
81	000216/2012	மேல்சுபத்தூர் - முனுக்கப்பட்டு ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், ரோடு தெரு, முனுக்கப்பட்டு ஊராட்சி அலுவலகம், செய்யார் வட்டம்.
82	000217/2012	நாவல்பாக்கம் - கொடுக்காத்தூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், நாவல்பாக்கம் ஊராட்சி அலுவலகம், செய்யார் வட்டம்.
83	000218/2012	மேல்சீமங்கலம்-II ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், மேல்சீமங்கலம் ஊராட்சி அலுவலகம், செய்யார் வட்டம்.
84	000219/2012	திருமணி-II ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், ரோடு தெரு திருமணி ஊராட்சி அலுவலகம், செய்யார் வட்டம்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
85	000220/2012	தொழும்பேடு - முக்கூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், தொழும்பேடு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், செய்யார்.
86	000221/2012	திருமணி-முனுகப்பட்டு ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், ரோடு தெரு, ஊராட்சி அலுவலகம், செய்யார் தாலுக்கா.
87	000222/2012	கொர்கை-முக்கூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், கொர்கை ஊராட்சி அலுவலகம் & அஞ்சல், செய்யார் வட்டம்.
88	000223/2012	திருமணி-III ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், ரோடு தெரு, திருமணி ஊராட்சி & அஞ்சல், செய்யார் வட்டம்.
89	000224/2012	மேல்புத்தூர் ஒருங்கிணைந்த நீர்வடி சங்கம், முனுகப்பட்டு ஊராட்சி அலுவலகம், செய்யார் தாலுக்கா.
90	000225/2012	கீழ்ப்பழந்தை - கடுகனூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், கடுகனூர் ஊராட்சி அலுவலகம் & அஞ்சல், செய்யார் வட்டம்.
91	000226/2012	பில்லாந்தி ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், பில்லாந்தி ஊராட்சி அலுவலகம், ஆவணயாபுரம், செய்யார் வட்டம்.
92	000227/2012	புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், புதுக்கோட்டை ஊராட்சி அலுவலகம், செய்யார் வட்டம்.
93	000228/2012	மேல்நாகரம்பேடு - கடுகனூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், மேல்நாகரம்பேடு ஊராட்சி அலுவலகம், செய்யார் வட்டம்.
94	000229/2012	அகத்தேரிபட்டு-வாழ்குடை ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், மாளிகைப்பட்டு ஊராட்சி அலுவலகம், மாளிகைப்பட்டு கிராமம் செய்யார்வட்டம்.
95	000231/2012	மேல்மட்டை விண்ணமங்கலம் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், மேல்மட்டை விண்ணமங்கலம் ஊராட்சி அலுவலகம், செய்யார் வட்டம்.
96	000232/2012	மேல்சீமங்கலம் - முனுகப்பட்டு ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி சங்கம், மேல்சீமங்கலம் ஊராட்சி அலுவலகம், செய்யார் வட்டம்.
97	000233/2012	உமையாள்புரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நெ. 1/33, குளக்கரைத்தெரு, வெங்களத்தூர், செய்யார் வட்டம்.
98	000234/2012	வினாயகபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம், வினாயகபுரம் கிராமம், திருமணி அஞ்சல், பெரணமல்லூர் ஊராட்சி.
99	000235/2012	மாமண்டூர் கிராம ஹீ சபரி ஐயப்பன் மாட்டுவண்டி உரிமையாளர்கள் நலச்சங்கம், மாமண்டூர் கிராமம் & அஞ்சல் செய்யார் வட்டம்.
100	0001/2013	பாண்டியன் முதல் குறுக்குத்தெரு குடியிருப்போர் நலச்சங்கம், நெ. 8, பாண்டியன் முதல் குறுக்குத்தெரு செய்யார், திருவண்ணாமலை மாவட்டம்.
101	0003/2013	வந்தவாசி வட்ட கறிக்கோழி மற்றும் முட்டை வியாபாரிகள் நலச்சங்கம், நெ. 97, அச்சரப்பாக்கம் ரோடு, வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.
102	0004/2013	பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கார் ஓட்டுநர் நலச்சங்கம், ரோடு தெரு, கீழ்சாத்தமங்கலம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
103	0007/2013	வந்தவாசி வட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு, நெ. 22, புகையிலை தோட்டத்தெரு, தேசூர்.
104	0008/2013	காமக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பயனாளிகள் சங்கம், ஆரம்ப சுகாதார நிலையம், காமக்கூர்.
105	0009/2013	தொழும்பேடு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தொழும்பேடு கிராமம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
106	00011/2013	வடஆளப்பிறந்தான் விவசாயிகள் சங்கம், வளஆளப்பிறந்தான் கிராமம், அனப்பத்தூர் அஞ்சல், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
107	00012/2013	பெரிய ஏழாச்சேரி விவசாயிகள் கூட்டு பொறுப்புக்குழு நலச்சங்கம், பெரிய ஏழாச்சேரி கிராமம், சின்ன ஏழாச்சேரி அஞ்சல், செய்யார் வட்டம்.
108	00014/2013	தும்பை ஆதிதிராவிடர் விவசாய ஆர்வலர் குழு, தும்பை கிராமம், செய்யார் வட்டம்.
109	00016/2013	தும்பை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தும்பை கிராமம், செய்யார் வட்டம்.
110	00019/2013	தென்இலுப்பை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தென்இலுப்பை கிராமம், புரிசை அஞ்சல், செய்யார் வட்டம்.
111	00020/2013	விவசாய ஆண்கள் ஆர்வலர் குழு வழுர், வழுர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
112	00021/2013	வேளாண்மை வளர்ச்சி திட்ட NADP ஆதிதிராவிடர் விவசாய சங்கம் முக்குரும்பை, முக்குரும்பை கிராமம், செய்யார் வட்டம்.
113	00023/2013	அனக்காவூர் இந்திராநகர் டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம், அனக்காவூர் கிராமம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
114	00025/2013	புதுப்பாளையம் பசுமை உழவர் மன்றம், புதுப்பாளையம் கிராமம், ஒண்ணுபுரம் அஞ்சல், ஆரணி வட்டம்.
115	00029/2013	விவசாய ஆண்கள் ஆர்வலர் குழு தெள்ளார், தெள்ளார் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
116	00031/2013	பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்கம் திருவண்ணாமலை மாவட்டம், நெ. 3, வேளாளர் தெரு, பெரணமல்லூர் கிராமம் & அஞ்சல், வந்தவாசி வட்டம்.
117	00032/2013	BR. டாக்டர் அம்பேத்கார் ஆதிதிராவிடர் இளைஞர் நற்பணி மன்றம், ஆரணி, நெ. 72, டாக்டர் அம்பேத்கார் நகர், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்.
118	00035/2013	மேல் செம்பேடு கிராம கோகுலம் மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் நலச்சங்கம், மேல்செம்பேடு கிராமம், ஆணிலவாடி அஞ்சல், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
119	00036/2013	திருவண்ணாமலை பசுமை வேளாண் இந்திரமயமாக்கல் சங்கம், நெ. 73, மேட்டுத்தெரு, முக்கூர் கிராமம் & அஞ்சல், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
120	00040/2013	வ.உ.சி.நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மாத்தூர் கிராமம் & அஞ்சல், மாத்தூர் கிராமம் & அஞ்சல், செய்யார் வட்டம்.
121	00045/2013	வந்தவாசி நகர அனைத்து வணிகர் நலச்சங்கம், வசந்தம் பாத்திரக்கடை, நெ.42, பஜார் வீதி, வந்தவாசி.
122	00050/2013	கீழ்கொடுங்காலூர் எம்.ஜி.ஆர் நகர குடியிருப்போர் நலச்சங்கம், கீழ்கொடுங்காலூர் கிராமம் & அஞ்சல், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
123	00056/2013	சிராத்தூல் முஸ்தசீம் முஸலீம் நலவாழ்வு சங்கம், நெ.10, பெட்டி நாயுடு தெரு (மாடியில்), வந்தவாசி.
124	00057/2013	விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம், நெ.1/1 கற்பக விநாயகர் கோயில் தெரு, பெருங்கட்டுர் கிராமம், செய்யார் வட்டம்.
125	00058/2013	செய்யார் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம், நெ. 707, அரசு கலைக்கல்லூரி அருகில், மாயாண்டிபுரம் ரோடு, ஆற்காடு சாலை, செய்யார், திருவண்ணாமலை மாவட்டம்.
126	00074/2013	Urban Govt. Primary Health Centre patient Welfare society vandavasi, நெ. 24J, கோட்டை மூலை, மேல்மருவத்தூர் ரோடு, வந்தவாசி.
127	00075/2013	முருகத்தாம்பூண்டி கிராம விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பொது நலச்சங்கம், முருகத்தாம்பூண்டி கிராமம் & அஞ்சல் செய்யார் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.
128	00077/2013	திருவள்ளூர்நகர் விரிவு குடியிருப்போர் நலச்சங்கம், நெ. 69, திருவள்ளூர் நகர் விரிவு, புலவர் தெரு, செய்யார் டவுன்.
129	00078/2013	Primary Health Centre, Patient Welfare society Pannaiyur, பன்னையூர் கிராமம் & அஞ்சல் ஆரணி வட்டம்.
130	00080/2013	கற்பகம் பட்டு கைத்தறி நெசவாளர் உற்பத்தி & விற்பனை நலச்சங்கம், நெ. 29/1, சுந்தரம் தெரு, கொசப்பாளையம், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

வ. எண் சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
131	00081/2013	அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம், நெ. 342, மாரியம்மன் கோயில் தெரு, இராயனந்தல் கிராமம், கண்டவரெட்டி அஞ்சல், வந்தவாசி வட்டம்.
132	00083/2013	விசைத்தறி தொழிலாளர் நலச்சங்கம், நெ.117/39, குமரன் தெரு, திருவோத்தூர், செய்யார் டவுன்.
133	00087/2013	வெம்பாக்கம் சுமைதூக்குவோர்கள் நலச்சங்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், வெம்பாக்கம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
134	00088/2013	கொட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கொட்டை கிராமம் & அஞ்சல், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
135	00089/2013	அனைத்து முதலியார்களின் சங்கம் முன்னேற்ற சங்கம் ஆரணி, நெ. 11, வினாயகர் கோயில் தெரு அருணகிரி சத்திரம், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்.
136	00090/2013	வந்தவாசி வட்டார ஒலி, ஒளி பந்தல் தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம், நெ. 1, சன்னதி தெரு (ஈஸ்வரன் கோயில் அருகில்), வந்தவாசி டவுன்.
137	00091/2013	நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் மேம்பாடு நலச்சங்கம், நெ. 125, நேரு தெரு, வெங்கட்டராயன்பேட்டை, செய்யார்.
138	00092/2013	வாலிபர் சங்கம், அத்தி கிராமம் & இளநீர் குன்றம் அஞ்சல், செய்யார் வட்டம்.
139	00093/2013	நண்பர்கள் சிலம்புகலை சங்கம், நெ. 64, பொட்டி நாயுடு தெரு, 2வது குறுக்குத்தெரு, பஸ்நிலையம் அருகில், வந்தவாசி.
140	00094/2013	டாக்டர் அம்பேத்கார் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்-சந்தவாசல் நலச்சங்கம், சி.சி.ரோடு, காங்கராநந்தல் சந்தவாசல், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
141	00095/2013	பகத்சிங் இளைஞர் நற்பணிமன்றம், நெ. 148, மல்லிகாபுரம் தெரு, தெய்யார் அஞ்சல், வந்தவாசி வட்டம்.
142	00096/2013	Cheyar Cricket Association Society, நெ. 18 ஹைஸ்கூல், ஒற்றவாடை தெரு, செய்யார்
143	00097/2013	சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம், பள்ளத்தெரு முக்கூர் கிராமம் & அஞ்சல், செய்யார் வட்டம்.
144	00098/2013	ஸ்ரீ தர்மசாஸ்தா மணிகண்டன் சேவா சங்கம், நெ.148, அச்சரபாக்கம் ரோடு, வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.
145	000103/2013	மொழுகம்பூண்டி ஆதிதிராவிடர் விவசாய ஆர்வலர் குழு, மொழுகம்பூண்டி கிராமம் & அஞ்சல் ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
146	000104/2013	டாக்டர் அம்பேத்கார் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் மங்கலம் மாமண்டூர், கீழ்க்கொடுங்காலூர் கூட்டுசாலை, மங்கலம், மாமண்டூர், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
147	000105/2013	வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்றம் சாலவேடு, சாலவேடு கிராமம் & அஞ்சல், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
148	000106/2013	தெள்ளார் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி விசைப்படி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம், கீழ்புத்தூர் & அஞ்சல், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
149	000107/2013	ஸ்ரீ கைலாஷ் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு நலச்சங்கம், நெ. 106/311 சத்தியமூர்த்தி ரோடு, ஆரணி டவுன், திருவண்ணாமலை மாவட்டம்
150	000109/2013	கண்ணமங்கலம் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம், நெ. 20 ராமகிருஷ்ணா உடையார் தெரு, கண்ணமங்கலம் & அஞ்சல், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
151	000110/2013	அய்யம்பாளையம் கிராம நீர்ப்பிடிப்பு பகுதி நலச்சங்கம், அய்யம்பாளையம் கிராமம், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
152	000111/2013	செய்யார் முடிதிருத்துவோர் முன்னேற்ற சங்கம், அங்காளம்மன் திருக்கோயில், காந்திசாலை மார்க்கெட், செய்யார்.

வ. எண்	சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்	சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
(1)	(2)	(3)
153	000112/2013	ஆரணி வட்ட கிரில் தொழிலாளர்கள் நலச்சங்கம், நெ. 1157B/3, வேலூர் ரோடு, இராட்டினமங்கலம் கூட்டுறாடு, சேலூர், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
154	000114/2013	பழுவேளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம், பழுவேளி, வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
155	000115/2013	வந்தவாசி லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம், மேல்மருவத்தூர் சாலை BDO ஆபீஸ் அருகில், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.

செய்யார்,
2019 பிப்ரவரி 15,

வ. புலனேஸ்வரி,
மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).

1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 137(2)பி-ன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

(ந.க. எண் 211/2018/குவிச)

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுக்கா பிரதம கூட்டுறவு பண்டகசாலை, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 சட்டப்பிரிவு 137(2)பி-ன்கீழ் கலைத்து ஆணையிடப்படுகிறது. மேலும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 138-ன்கீழ் கூட்டுறவு சார்பதிவாளர் (பண்டகசாலை), நாகப்பட்டினம் மேற்படி சங்கத்தின் கலைத்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம்,
2019 பிப்ரவரி 15,

மு. பாத்திமா கஸ்தானா,
குணைப் பதிவாளர்.